

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

எஹெலியகொட பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புகளில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்த்து எஹெலியகொட பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்புபட்ட நிருவகிக்கும் தரப்பினர்களின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16 (1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கும் போது சபையின் பணிகளை தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமுல சட்டமொன்றிற்கு அல்லது சபையின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க சபை செயற்பட்டுள்ளதா,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா,

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடு தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(i)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டுக்குரிய 11 தொழில்கள் மூலதனமாக்கப்பட்டிராத காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தின் பங்களிப்பு கணக்கு ஆகியவை ரூபா 5,148,063 ஆல் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	கணக்குகள் திருத்தப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டினுள் ஏலமிப்பட்ட ரூபா 3,308,050 கிரயமான 03 வாகனங்களுக்கு உரியதான ஏலமிடல் வருமானமான ரூபா 4,905,000 சொத்துக்கள் கணக்கில் இருந்து அகற்றப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தின் பங்களிப்பு கணக்கு ஆகியவற்றின் மீதிகள் ரூபா 1,596,950 ஆல் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தன.	2025 ஆம் ஆண்டில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	-மேற்படி-
(இ) மீளாய்வாண்டினுள் ஏலமிப்பட்ட ரூபா 675,000 கிரயமுடைய நசிக்கும் இயந்திரத்தின் கிரயம் சொத்துக்கள் கணக்கிலிருந்து அகற்றப்பட்டிராத காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமான பங்களிப்பு கணக்கு அந்த பெறுமதியால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	-மேற்படி-
(ஈ) மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளபடியான இறுதி இருப்பினை கணக்கு வைக்காத காரணத்தால் நடைமுறை சொத்துக்கள் மற்றும்	பொருட்களை கொள்வனவு செய்யும் போது மொத்த கிரயமானது வருமானச்	கணக்குகள் திருத்தப்பட வேண்டும்.

ஆண்டிற்கான செயல்பாடு மிகை
ஆகியன ரூபா 1,354,056 ஆல்
குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தன.

செலவின கணக்கில்
கணக்கு
வைக்கப்படுவதுடன்,
இருப்பு கணக்குகள்
இதுவரையிலும் பேணி
செல்லப்பட்டிருக்கவில்லை.

- (உ) மீளாய்வாண்டுக்கான கைத்தொழில் எதிர்காலத்தில் இவ்வாறான -மேற்படி-
கடன் கொடுத்தோர் ரூபா 801,973 ஆல் வழக்கல் ஏற்படாது
அதிகரித்து கணக்கு வைக்கப்பட்டிருந்த இருப்பதற்கு மற்றும்
காரணத்தால் அந்த பெறுமதியால் தவறை திருத்துவதற்கு
மூலதன செலவினங்கள் மற்றும் நடவடிக்கை
நடைமுறை பொறுப்புக்கள் அதிகரித்து எடுக்கப்படுகின்றமை.
காண்பிக்கப்பட்டிருந்தன.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காத சந்தர்ப்பங்கள் பின்வருமாறு.

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணக் கோவையின் நிதிப்பிரமாணம் 371(5)	1995 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 42 சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்ட மொத்தம் ரூபா 1,902,321 மதிப்புள்ள முன்பணங்கள் 2025 ஏப்ரல் வரையிலும் தீர்க்கப்படவில்லை.	1995 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தீர்க்கப்படாத முற்பணங்கள் தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய முற்பணங்களை தீர்ப்பதற்குரிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை	நிதி பிரமாணத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 15,594,336 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு உடனொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 37,583,957 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	9,381,000	9,990,450	12,480,302	21,969,309	10,029,000	9,479,891	11,816,631	24,400,450
வாடகை	10,935,100	13,062,416	13,581,250	766,807	11,652,500	12,285,671	12,088,896	1,313,907
அனுமதிப் பத்திரக் கட்டணம்	1,275,100	975,554	975,554	1,000	1,257,600	936,780	936,780	1,000
ஏனைய வருமானங்கள்	<u>10,364,500</u>	<u>13,582,427</u>	<u>19,491,899</u>	<u>1,211,930</u>	<u>9,926,100</u>	<u>11,043,888</u>	<u>9,332,714</u>	<u>3,258,189</u>
	<u>31,955,700</u>	<u>37,610,847</u>	<u>46,529,005</u>	<u>23,949,046</u>	<u>32,865,200</u>	<u>33,746,230</u>	<u>34,175,021</u>	<u>28,973,546</u>

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமான சேகரிப்பு செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் பின்வருமாறு.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் இறுதி திகதியில் உள்ள படியாக ரூபா 21,658,948 தொகையான நிலுவை வீத வரி மீதியினுள் 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக முன் கொண்டு வரப்படும் ரூபா 17,406,811 கூட்டுத் தொகையான 2,332 வீத வரி அலகுகள் உள்ளடங்கி இருக்க வில்லை.	05 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக முன் கொண்டு வரப்படும் வீத வரி ஆதனங்களுக்கு 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச் சட்டத்தின் 158 ஆம் பிரிவின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.	நிலுவை வருமானங்களை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் இறுதி திகதியில் உள்ள படியாக ரூபா 195,701 கூட்டுத் தொகையான நிலுவை ஏக்கர் வரி மீதியினுள் 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக முன் கொண்டு வரப்படும் 126 அலகுகளிலிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 153,110	05 வருடங்களுக்கு மேற்பட்ட பழைய நிலுவை ஏக்கர் வரிகளில் இருந்து ரூபா 13,556 தொகை 2025 மார்ச் வரையிலும் அறவீடு செய்யப்பட்டுள்ளமை.	நிலுவை ஏக்கர் வரியினை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தொகை உள்ளடங்கி இருந்தது.

(இ)	நீர் பாவனையாளர்கள் 57 பேரிடமிருந்து கடந்த வருடத்திற்கு உரிய நிலுவை நீர் கட்டணங்கள் ரூபா 65,760 தொகை 2025 மார்ச் வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	நிலுவைத் தொகைகளை அறவிடுவதற்கு நீர் பாவனையாளர்களுக்கு கடிதங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளமை.	நிலுவை வருமானத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஈ)	கட்டணங்கள் அறவிடப்பட வேண்டிய தற்காலிக அறிவித்த பலகைகளை இனம் காணுவதற்காக மீளாவாண்டினுள் மதிப்பாய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே கடந்த வருடங்களில் இனம் காணப்பட்ட 06 நிரந்தர அறிவித்தல் பலகைகளுக்காக அறவிடப்பட வேண்டிய ரூபா 45,000 தொகையானது 2025 ஏப்ரல் வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	2024 ஆம் ஆண்டுக்கு பணம் செலுத்தியிராத அறிவித்தல் பலகைகளுக்கு பணம் செலுத்துமாறு நினைவுறுத்தல் கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்டமை மற்றும் பணம் செலுத்தாமல் அந்த அறிவித்தல் பலகைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளமை.	நிலுவை வருமானங்களை சேகரிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 அதிகாரசட்டத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுவதில்

பிரதேச சபை அதிகாரசட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்களை முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொதுமக்களின் நல்வாழ்வு, வசதிகள், நலன்புரி என்பனவாக சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) உப விதிகள்

பிரதேச சபைகள் அதிகாரசட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் பிரதானமாக 30 விடயங்கள் நிறைவேற்றப்படுவதற்கு உப விதிகள் விதிக்கப்பட வேண்டிய போதிலும் 2024 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் 28 விடையங்களுக்கு மாத்திரம் சபையினால் உப விதிகள் விதிக்கப்பட்டிருந்தன.

பிரதேச சபையை நிறுவும் போது அதன் தேவைகளுக்கு ஏற்ப ஏனைய உப விதிகளை தயாரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளமை.

பிரதேச சபைகள் அதிகாரசட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) திண்மக்கழிவு முகாமைத்துவம்

பேருவன கழிவு நிலையத்திற்கான சொற்றாடல் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. மேலும் உற்பத்தி செய்யப்படும்

கழிவு நிலையத்தை முறைமைப்படுத்திய பின்னர் சுற்றாடல் அனுமதி பத்திரத்தினை

திண்ம கழிவு முகாமைத்துவ நடைமுறை உரிய முறையில்

சேதன பசலைக்கான தரச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கு 2021 செப்டம்பர் 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட உரத்தின் மாதிரி தரம் இழந்து காணப்பட்டது. சேதனப் பசளைக்காக சந்தையொன்றினை நிர்மாணிக்கம் நோக்கில் உரச் செயலகத்தில் பதிவு செய்வதற்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்த போதிலும் 2025 ஏப்ரல் மாதம் வரையிலும் பதிவு செய்து இராதுடன் உர உற்பத்தி மற்றும் விற்பனை அறிக்கைகளின் பிரகாரம் உற்பத்தி செய்யப்படும் பசளையின் 95 சதவீதமான அளவானது விற்பனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்டது.

பெற்றுக்கொள்ள இயலும் என்பது. சேதன பசளைக்காக மீண்டும் ஒரு தரச் சான்றிதழ்களை பெற்று எதிர்காலத்தில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மற்றும் தேசிய உற்செயலகத்தில் பதிவு செய்து பசளை விற்பனையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.

மேற்கொள்ளப்பட வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) ஒப்பந்த அடிப்படையில் வீதி தொழிலாளியாக சபையில் சேவையாற்றிய நபர் ஒருவர் 2006 அக்டோபர் 20 ஆம் திகதி முதல் 2011 டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் சபையின் நலன்புரி நிதியத்திற்கு பங்களிப்பு செய்யாத காரணத்தால் அவரால் சபைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் நலன்புரி நிதியத்தின் பங்களிப்பு மற்றும் அதற்குரிய மிகை கட்டண தொகையாக ரூபா 165,480 செலுத்துவதற்கு கட்டளையிடப்பட்டிருந்ததுடன் அந்தத் தொகை சபை நிதியத்தில் இருந்து செலுத்தப்பட்டிருந்தது. பின்னர் சபையின் பொறுப்புகள் நீங்களாக எஞ்சிய தொகையை பொறுப்பு கூற வேண்டிய தரப்பினர் நால்வரிடமிருந்து அளவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் முன்னாள் தலைவரிடம் இருந்து அதைவிடப்பட வேண்டிய ரூபா 49,644 தொகையானது 2024 டிசம்பர் வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

முன்னாள் தலைவரின் குறித்த ரூபா 49,644 தொகையை அறவிடுவதற்கு வழக்கு தொடர்வதற்கு சபையின் வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டுள்ளமை.

பரிந்துரை

குறித்த பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) ரூபா 282,564,909 கூட்டுத் தொகையான 13 சொத்து விடயங்களுக்கு உரிய விரிவான பட்டோலைகள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

பட்டோலைகளை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றமை.

விரிவான பட்டோலைகள் தயாரிக்கப்பட வேண்டும்.

(இ) 03 வைப்பு கணக்குகளில் நிலவும் ரூபா 8,128,152 கூட்டுத் தொகையான வரவு மீதிகளை இனம் கண்டு அதனை தீர்ப்பதற்கு சபை தவறியிருந்ததுடன் அதற்குரிய எழுத்து மூல தகவல்கள் எதுவும் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

பல வருடங்களாக முன் கொண்டு வரப்படும் வரவு மீதிகள் என்பதால் அதனை தீர்ப்பதற்கு உரிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை.

உரிய மீதிகளை இனம் கண்டு தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.3 தொழிற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) சதர்லேண்ட் வத்த முதல் ஆந்தகல வரையான வீதியின் அளவீட்டுப் பணிகள் மேற்கொள்வதற்காக 2024 மார்ச் 01 திகதி அளவையாளர் ஒருவருக்கு ரூபா 155,000 செலுத்தப்பட்டிருந்தது எனினும் வீதிக்கான காணியை சேரிகரிக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டிராத காரணத்தால் 2025 மார்ச் மாதம் வரையிலும் வீதி வர்த்தமானி படுத்துவதற்கு முடியாது காணப்பட்டது.

சதர்லேண்ட் வத்த முதல் ஆந்தகல வரையான வீதியை சுவீகரிப்பதற்காக உறுதிப்படுத்தல் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு பிரதேச செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது மற்றும் தகவல் கிடைத்த பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.

வீதியினை சுவீகரிக்கும் பணிகளை செயல்திறனாக மேற்கொண்டு வர்த்தமானிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

(ஆ) சபையின் அதிகார பிரதேசத்தினுள் 2024 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் வரி, வியாபார வரி மற்றும் வியாபார அனுமதி பத்திரத்தினை அறவிட வேண்டிய இடங்களை இனம் காணுவதற்கு மதிப்பாய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

எதிர்வரும் வருடத்திற்கு மதிப்பாய்வினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.

வருடாந்தம் மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

3.4 வாகனக் கட்டமைப்பு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபைக்கு சொந்தமான. ஜே.சி.பி இயந்திரத்தினை பழுது பார்த்தல் தாமதமடைந்த காரணத்தால் மீளாய்வு ஆண்டினுள் டெக்கோ இயந்திரம் மற்றும் எஸ்கவேட்டர் இயந்திரம் ஆகியவற்றை வாடகைக்கு எடுப்பதற்காக ரூபா 1,808,584 செலவிடப்பட்டிருந்தது.

சபையின் கருத்துரை

2024 ஆம் ஆண்டு மூன்று சந்தர்ப்பங்களில் கழிவு குவியல்களை தள்ளுவதற்காக செலவினம் மேற்கொள்ள நேர்ந்து உள்ளமை.

பரிந்துரை

ஜே.சி.பி இயந்திரத்தினை பழுது பார்ப்பதற்கு மற்றும் பராமரிப்பதற்கு துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3.5 ஒப்பந்த நிர்வாகத்திலான குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

பலீகல அம்பதென்ன வீதியின் லீவலக்கு அண்மையிலிருந்து மடுவன்தெனிய சந்தி வரையிலும் தாரிட்டு அபிவிருத்தி செய்தல் 2024 செப்தம்பர் 28 ஆந் திகதி நிறைவு செய்யப்பட்டிருந்த போதிலும், 2025 பெப்ரவரி 25 ஆந் திகதி வரையிலும் வீதியின் பல பகுதிகள் உடைந்து உள்ளேயிருக்கும் ABC கற்கள் மூடப்படாத வகையில் இடப்பட்டிருந்த காரணத்தால் தாரிடுவதற்காக செலவிடப்பட்ட ரூபா 916,305 தொகை விளைவற்ற செலவினமாகியிருந்தது. அவ்வாறே, இந்த தொழிலில் காணப்பட்ட காண் வெட்டுவதற்காக ரூபா 58,871 கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது.

சபையின் கருத்துரை

வீதிகளை மீண்டும் செப்பனிடுமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தொழில்துறையின் பிடிக்கா விடுவிக்கப்படாததால், அதனை பயன்படுத்தி இந்தப் பகுதிகளை சீரமைக்க முடியும் என்பது.

பரிந்துரை

அபிவிருத்தி செயற்திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்ட நியமத்திற்கமைய நிறைவு செய்யப்படுவதனை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன், மிகைக் கொடுப்பனவுகள் அறவிடப்பட வேண்டும்.